

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III

THURSDAY, MAY 2, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 3rd day of May, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

I.

The following lots, situate in the village of Morawaka in the Palle pattuwa in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—


| Lot. | Name of Land. | Extent. | |
|------|--|------------|-------------|
| | | A. | R. P. |
| 19 | Bemmagawadeniya | 0 | 3 34 |
| 45 | Lindamulla | 2 | 1 10 |
| 54 | Amuokandedeniya | 3 | 0 29 |
| 55 | Annasigaladeniya | 2 | 0 10 |
| 56 | Mahalgahadeniya | 1 | 0 26 |
| 57 | Gallamedadeniya | 1 | 0 23 |
| 63 | Indikadullehena | 4 | 1 17 |
| 64 | Okandehena, Haldolehena, Wikkarankandehena, Pallewattehena, Bemmagawahena, &c. | 757 | 0 33 |
| | | 772 | 1 22 |

on sheets O 14 24, 32 and O 14 17, 23 and bounded as follows : on the north by the village limit of Welive (Okandewatta belonging to Jasin Arachchige Babunhami), Katudeniya belonging to Jasin Arachchige Don Siyadoris, the footpath, Udumulla belonging to Morowaka Vihare, Millagahawatta belonging to Jayawardana Disanayakage Baba Appu, Millagahadeniya belonging to ditto, Migahagodellewatta belonging to Welege Sinche and others, the Diganedola, Dikowita belonging to Welege Sinche and others, Dikowitawatta belonging to ditto, Egodawattakumbura belonging to Gamachchige Andris and others, Madittagahawatta sold by Crown to D. F. Abayawikkrama (T. P. 155,747), Siyambalagahawatuyaya belonging to Hakuruge Babuna and others, Kapatenumekumbura belonging to Wijayadira Jayawardana Korale Vidanage Don Andris Appuhami and others, Okandewatta belonging to ditto, the Pelawattedola, Amuokanda claimed by Korale Vidanage Don Andris and others, the Pelawattedola, the Annasigalawiladola, Millagahadeniya belonging to Crown, Galleideniya belonging to Ganhewage Sinno and others, Godakumbura belonging to ditto, Mahawiladeniya sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,934), Mahawiladeniya belonging to Crown, Gepalegahaakanda belonging to Ganhewage Siman and others, Pahala-kapatenuma belonging to ditto, the Pelawattedola, Jambugahawala, and Gedarawatta belonging to J. J. Abeyawardana and others, Kahatagaladeniya claimed by Ganhewage Siyadoris and others, Kahatagaladeniyakumbura sold by Crown to ditto (T. P. 177,586), Ganhewagoda belonging to Ganhewage Siyadoris and others, the footpath, Ganhewagoda belonging to Ganhewage Siyadoris and others, the footpath, Achariwila claimed by Welege Endoris and others, Pallewattehena claimed by Pakir Tambi Mahammadu Ussan, Pallewattedeniya belonging to Crown, the Pallewattedeniyadola, the Nilwala-ganga ; on the east by the village limit of Uwaragala, Pallewattekanda belonging to Crown, Borapanwiladeniya belonging to Koggala Uluge Odris Appu and others (T. P. 163,358), Medaaledeniya belonging to Lokuge Isan and others, Kitulhenedeniya belonging to Koggala Uluge Odris and others (T. P. 163,369, 163,371, and 163,372), the Pelawattedola, Muttettuwaledeniya belonging to Crown ; on the south by the village limit of Welive ; on the west by the village limit of Welive.

විෂි 1901 නවු මැයි මස 3 වෙනි දින පවත් කුන්මාසරන් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් ිලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් විෂි 1897 නේ නොමැර 1 නේ ආඥපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විෂය මන්ත්‍රීවරයානන්සේගේ මාකර කන්තෝරුවේදී උන්සාන්සේගේ ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඒ ආදී යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදුනොත්, එකී විෂය මන්ත්‍රීවරයානන්සේට විෂි 1897 නේ නොමැර 1 නේ ආඥපණයේ 17 වී තිබෙන බලයේ ප්‍රකාර -ට, අයිතිවාසිකම නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එක් අයිතිවාසිකමක් ගෙණ හැරදක්වන්නට නොගෙදන සෑම ඉඩම් රජසන්තක ඉඩම් හැරිසට උන්සාන්සේගේ අත්සන ඇති ලියවිලිකින් උන්සාන්සේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහින් දැනගත යුතුයි.

ජේ. පී. ලුවිස්,
විෂය මන්ත්‍රීවරයානන්සේගේ.

0 $\frac{14}{24, 32}$ ம் 0 $\frac{14}{17, 23}$ ம் அளவுக்கடதாசிகளின் எல்லை, வடக்கு-வெளிவேடைய எல்லை, (ஜாசின் ஆர்ச்சிகே ப்புன்காமிஉடைய ஓகன் தேவத்த), ஜாசின் ஆர்ச்சிகே தொன் சியதோரிக டைய கட்டுதெனிய, அடிபாதை மொறவக்கவிகாரேடைய உரிமுள்ள, ஜயவர்தன திஸாயை ககே பபா அப்புஉடைய மிள்ளகாவத்த, மேற்சொல்லியவனுடைய மிள்ளகாதெனிய, வெலேகே சின்சேயும் சிலபேர்களுக்குமுடைய மீகாகொடெள்ளேவத்த, திகனேதொல, வெலேகே சின்சே யும் சிலபேர்களுக்குமுடைய திக்லவிட்ட, மேற்சொல்லியவர்களுடைய திக்லவிட்டவத்த, கமாச்சிகே அந்திரிகம சிலபேர்களுக்குமுடைய எகொடவத்தேகும்புர, டி. எப். அபேவிககறமக்கு அர சாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மடித்தகாவத்த (T. P. 155,747), அக்குறகே ப்புனாவும் சில பேர்களுக்குமுடைய சியம்பளாகாவத்தயாய, விஜயதீர ஜயவர்தன கோறளே விதானகே தொன் அந்திரிஸ் அப்புகாமியும் சிலபேர்களுக்குமுடைய கப்பாதெனுமேகுப்புர, மேற்சொல்லியவர்களு டைய ஓகன் தேவத்த, பெலவத்தேதொல, கோறளே விதானகே தொன் அந்திரிகம் சிலபேர்களு ம் உரித்துபேசும் அமுலகன்த, பெலவத்தேதொல, அன்னசிகலவிலதொல, அரசாட்சிக்குள்ள மிள்ளகாதெனிய, கன்யேவாகே சின்னேயும் சிலபேர்களுக்குமுடைய காலவெயிதெனிய, மேற் சொல்லியவர்களுடைய கொடகுப்புர, சி. பி. லமர்கூரியர்க்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக் கும் மகவிலதெனிய (T. P. 158,934), அரசாட்சிகுள்ள மகவிலதெனிய, கன்யேவாகே சிமனு ம் சிலபேர்களுக்குமுடைய கெபளிகாஓகன்த, மேற்சொல்லியவர்களுடைய பாலகப்பாதெனும, பெலவத்தேதொல, ஜே. ஜே. அபெயவாதனும சிலபேர்களுக்குமுடைய ஜம்புகாவினும் கெதற வத்தம கன்யேவாகே சியதோரிகம சிலபேர்களும உரித்துபேசும் காட்டகலதெனிய, மேற் சொல்லியவர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் காட்டகலதெனியேகும்புர (T. P. 177,586) கன்யேவாகே சியதோரிகம சிலபேர்களுக்குமுடைய கன்யேவாகொட, அடிபா தை, கன்யேவாகே சியதோரிகம சிலபேர்களுக்குமுடைய கன்யேவாகொட, அடிபாதை, வெலே கே என்தோரிகம சிலபேர்களும உரித்துபேசும் ஆசாரிவில, பக்கிர்தம்பி மகம்மது உசன் உரித்து பேசும் பள்ளேவத்தேகேன, அரசாட்சிக்குள்ள பள்ளேவத்தேதெனிய, பள்ளேவத்தேதெனியே தொல, நிலவலாகங்க; கிழக்கு உவறகலுடைய எல்லை, அரசாட்சிக்குள்ள பள்ளேவத்தே கன்த, கொகாலஉலுகே ஒதிரிஸ் அப்புவும் சிலபேர்களுக்குமுடைய வெறபன்விலதெனிய (T. P. 163,358) னொக்குகே ஈலனும சிலபேர்களுக்குமுடைய மெதளலேதெனிய, கொகாலஉலு கே ஒதிரிகம சிலபேர்களுக்குமுடைய கிதுல்கேனதெனிய (T. P. 163,369, 163,371, 163,372), பெலவத்தேதொல, அரசாட்சிக்குள்ள முத்தெட்டுவெலேதெனிய; தெற்கு-வெளி வேடைய எல்லை; மேற்கு-வெளிவேடைய எல்லை.



Scale of 32 Chains to an Inch.
 Situation : Mcrowaka village in Palle pattu of Morawak korale.

| Lot. | Name of Land. | Extent. | | |
|--|--|---------|----|----|
| | | A. | R. | P. |
| 19 | Bammagawadeniya | 0 | 3 | 34 |
| 45 | Lindamulla | 2 | 1 | 10 |
| 54 | Amuokandadeniya | 3 | 0 | 29 |
| 55 | Annasigaladeniya | 2 | 0 | 10 |
| 56 | Mahalgahadeniya | 1 | 0 | 26 |
| 57 | Gallamedadeniya | 1 | 0 | 23 |
| 63 | Indikadullahena | 4 | 1 | 17 |
| 64 | Okandahena, Haldolahena, Wickrangkandahena, Pallewattehenena, Bammagawahena, &c. | 757 | 0 | 33 |
| Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{17, 25}$ | | 772 | 1 | 22 |

Surveyor-General's Office,
 Colombo, November 23, 1901.

S. J. C. MORE,
 for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 19, 45, 52, 54, 55, 56, 57, 63, and 64.

| No. | Name of Land. | No. | Name of Land. |
|-----|---------------------|-----|-------------------------|
| 1 | — | 23 | Pelawattedola |
| 2 | Kattudeniya | 24 | — |
| 3 | Footpath | 25 | Gederawatta |
| 4 | — | 26 | — |
| 5 | Millagahawatta | 27 | Kahatagahadeniyakumbura |
| 6 | Migahagodalawatta | 28 | — |
| 7 | Digana-dola | 29 | Agariwiladeniya |
| 8 | Dickowita | 30 | Pelawattehena |
| 9 | Dickowitawatta | 31 | Pelawattedeniya |
| 10 | Egodawattekumbura | 32 | Stream |
| 11 | Madittagahawatta | 33 | Nilwala-ganga |
| 12 | — | 34 | Pallewattekanda |
| 13 | Kapatanamakumbura | 35 | — |
| 14 | Okandawatta | 36 | — |
| 15 | Pelawattedola | 37 | Borapanwiladeniya |
| 16 | — | 38 | Madaelledeniya |
| 17 | — | 39 | Kitulhenedeniya |
| 18 | Annasigalawattadola | 40 | Do. |
| 19 | Mahawilladeniya | 41 | Do. |
| 20 | Mahawiladeniya | 42 | — |
| 21 | Gepaligahaokanda | 43 | Muttattuweladeniya |
| 22 | — | 44 | — |

II.

| Lot. | Name of Land. | Extent. | | |
|------|------------------|---------|----|----|
| | | A. | R. | P. |
| 80 | Nayamullehena | 5 | 2 | 30 |
| 81 | Kadittamullehena | 8 | 2 | 2 |
| | | 14 | 0 | 32 |

on sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$ and bounded as follows : on the north by Kosgulanehena belonging to Crown ; on the east by the Kosgulanehene-dola, Muttaiokandekumbura belonging to Jasinliyanaganage Dandris and others, Radawewa belonging to Crown ; on the south by Radagederawatta belonging to Ratnapulliradage Andrise and others ; on the west by the high road from Morowaka to Deniyaya, Kadttamullakumbura belonging to Morowaka Vihare, Kadittamullekumbure-dola, Kosgulanehena belonging to Crown.

II.

O $\frac{14}{24, 32}$ සහ O $\frac{14}{8, 16}$ සිතියමට අඩංගු වූ අඩංගු :-

| බිම්කරියා. | ඉඩමේ නම. | බිම්කරම. |
|------------|------------------|-----------|
| | | අ. රු. ප. |
| 80 | නොයුල්ලේගේනද | 5 2 30 |
| 81 | කඩිත්තමුල්ලේගේනද | 8 2 2 |
| | | 14 0 32 |


මේ මාසිම—අනුරාධ රජසන්තක කොස්ගලගේ ගේනද ; නැගෙනහිරට කොස්ගලගේගේගේ ගේනද, ජාසිත් ලියනගමගේ ගේනද, කඩිත්තමුල්ලේ සහ කඩිත්තමුල්ලේ අසලින් මුත්තමුල්ලේගේනද කුඹුරු, රජසන්තක රජවැව්ද ; දකුණට රත්න පුල්ලිගේගේ ගේනද, කඩිත්තමුල්ලේ සහ කඩිත්තමුල්ලේ අසලින් රජගෙදර වත්තද ; බිත්තමුල්ලේ මොවුන් සිටි ගේනද, මහ පාරද, මොවුන් විහාරට අසලින් කඩිත්තමුල්ලේ කුඹුරු, කඩිත්තමුල්ලේකුඹුරේ ගේනද, රජසන්තක කොස්ගලගේ ගේනද.

II.

0 $\frac{14}{24, 32}$ ம் 0, $\frac{14}{8, 16}$ ம் அளவுக் கடதாகிகளில் :—

| தண்டு. | காணியினது பெயர். | விசாலம். ஈ. ரூ. ப. |
|--------|---------------------|-----------------------|
| 80 ... | நயாமுள்ளேகேன ... | 5 2 30 |
| 81 ... | கடித்தமுள்ளேகேன ... | 8 2 2 |
| | | 14 0 32 |

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள கொஸ்குலனேகேன ; கிழக்கு-கொஸ்குலனேகேனே தொல, ஜாசின் ளியனகமகே தஸ்திரிசம சிலபேர்களுக்குமுடைய முத்தயலுகன் தேகும்புர, அரசாட்சிக்குள்ள றதாவெவ ; தெற்கு-றதன்புள்ளிறதாகே அந்திரிசாவும் சிலபேர்களுக்குமுடைய றதா கெதறவத்த ; மேற்கு-மொறவக்கிவிருந்து தென்யாயக்கு போகும் ரோட்டு, மொறவக்க விகாரே உடைய கடித்தமுள்ளேகும்புர, கடித்தமுள்ளேகும்புரேதொல, அரசாட்சிக்குள்ள கொஸ்குலனேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Morowaka village in Palle pattu of Morowak korale.


| Lot. | Name of Land. | Extent. A. R. P. |
|---|----------------------|---------------------|
| 80 ... | Nayamullahena ... | 5 2 30 |
| 81 ... | Kadithamullahena ... | 8 2 2 |
| Sheets 0 $\frac{14}{24, 32}$ and 0 $\frac{14}{8, 16}$ | | 14 0 32 |

II.

O $\frac{14}{24, 32}$ ம் O, $\frac{14}{8, 16}$ ம் அளவுக் கடதாசிகளில் :—

| தண்டு. | காணியனது பெயர். | விசாலம், ஏ. ரூ. ப. |
|--------|---------------------|-----------------------|
| 80 ... | நயாமுள்ளேகேன ... | 5 2 30 |
| 81 ... | கடித்தமுள்ளேகேன ... | 8 2 2 |
| | | <hr/> |
| | | 14 0 32 |

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள கொஸ்துலனேகேன ; கிழக்கு-கொஸ்துலனேகேனே தொல, ஜாசின் லியனகமகே தன்நிரிகம சிலபேர்களுக்குமுடைய முத்தயலுகன் தேசும்புர, அரசாட்சிக்குள்ள நதாவெவ ; தெற்கு-நதன்புள்ளிறதாசே அந்திரிசாவும் சிலபேர்களுக்குமுடைய நதாசேநவத்த ; மேற்கு-மொறவக்கிவிருந்து தென்யாயக்கூ போகும் ரோட்டு, மொறவக்க விகாரே உடைய கடித்தமுள்ளேகும்புர, கடித்தமுள்ளேகும்புரேதொல, அரசாட்சிக்குள்ள கொஸ்துலனேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Morowaka village in Palle pattu of Morowak korale.

| Lot. | Name of Land. | Extent. A. R. P. |
|---|----------------------|---------------------|
| 80 ... | Nayamullahena ... | 5 2 30 |
| 81 ... | Kadithamullahena ... | 8 2 2 |
| Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$ | | <hr/> |
| | | 14 0 32 |

III.

| Lot | Name of Land. | Extent. A. R. P. |
|-------|---------------------|---------------------|
| 6 ... | Wewalangaokanda ... | 2 3 30 |

on sheet O $\frac{14}{24, 32}$, and bounded as follows: on the north by the Radawewa; on the east by Ihalawewadeniya belonging to Crown; on the south by Pahalawewadeniya belonging to Crown; on the west by the footpath.

III.

O $\frac{14}{24, 32}$ கிணிகிப்பகுதி அமைப்பு:—

| கிணிகிப்பகுதி. | ஓய்வூதி கை. | ஊர். | ஊர். |
|----------------|-------------|------|--------|
| 6 ... | வீதி/புறவழி | ... | 2 3 30 |


கிணிகிப்பகுதி—புறவழி ரத்து/புறவழி; கிணிகிப்பகுதி ரத்து/புறவழி; கிணிகிப்பகுதி ரத்து/புறவழி; கிணிகிப்பகுதி ரத்து/புறவழி; கிணிகிப்பகுதி ரத்து/புறவழி.

III.

O $\frac{14}{24, 32}$ ம் அளவுக் கடதாசியில்:—

| தண்டு. | காணியினது பெயர். | விசாலம். |
|--------|-------------------|----------|
| 6 ... | வெவலங்ககொகந்த ... | 2 3 30 |

எல்லை, வடக்கு-மதாவெவ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள இகலவேவேதெனிய; தெற்கு-அரசாட்சிக்குள்ள பகலவேவேதெனிய; மேற்கு-அடிபாதை.



Scale of 8 Chains to an Inch.

Lot 6 called Wewalangaokanda, in extent 2A. 3R. 30P., situated in Morowaka village in Palle pattu of Morowak korale.

Surveyor-General's Office,
Colombo, November 19, 1900.

Sheet O $\frac{14}{24, 32}$

S. J. C. MORE
for Surveyor-General.